

கூடுதல் மாவட்ட நீதிமன்றம், சிவகங்கை.

OS.No. 55 /2014

2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 09-ம் நாள் திங்கள்கிழமை வா.சா.1-ன் வாக்குமூலம் (1969-ம் ஆண்டு 54-வது பிரிவின் ஏற்பாட்டின் படி) கிரேடு I பென்ச் கிளார்க் த. நீலவேணி என்பவரால் ஆணையிட்டு உறுதிசூறி வைக்கப்படுகிறது.

பெயர்	பழனிச்சாமி	வட்டம்	
த.பெ	கருப்பணகவுண்டர்	சமயம்	
கிராமம்		வயது	

பிரதிவாதி தரப்பு குறுக்கு விசாரணை

எனக்கு பூர்வீகம் எந்த ஊர் என்றால் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சிதாலுகா சேந்தமங்களம் மேல்பாகம், வாளநாயக்கணூர். என் பூர்வீக ஊரில் சொத்துக்கள் எனக்கு இருக்கிறதா என்றால் தற்போது அங்கு தான் குடியிருக்கிறேன் அங்கு எனக்கு சொத்துக்கள் இருக்கிறது. நான் காரைக்குடியில் பைனான்ஸ் தொழில் செய்கிறேன் என்றால் சரிதான். அந்த அடிப்படையில் தான் பிரதிவாதிக்கு லோன் கொடுத்தேன் என்றால் சரிதான். தற்போது நான் ஆதார் காரைக்குடியில் எடுத்து வைத்திருக்கிறேன் எனக்கு கரூர் மாவட்டம் சொந்த ஊரில் இருக்கிறது என்றால் காரைக்குடியில் இருந்து சொந்த ஊருக்கு மாத்தியிருக்கிறேன். இந்த வழக்கு போடுவதற்கு முன்பு ஆதார் கார்டு மாற்றினேனா பின்பு மாற்றினேனா என்றால் பின்னால் மாற்றினேன். வா.சா.1 முதல் வா.சா.7 ஆவணங்கள் அனைத்தும் பிரதிவாதி சம்மந்தப்பட்ட

ஆவணம் என்றால் சரிதான். என் பைனான்ஸ் தொழில் பிரதிவாதிக்கு லோன் கடனாக கொடுத்தேன் என்றால் சரிதான். அவ்வாறு கடன் கொடுக்கும் போது தரப்பினர்களிடம் சில ஆவணங்களை செக்யூரிட்டிக்காக பெற்றுக் கொள்வேன் என்றும் எழுதியும் வாங்கிக் கொள்வேன் என்றால் சரியல்ல, ரேட் பேசி கொடுத்தேன். ரேட் சதுரடி எவ்வளவு பேசினேன் என்றால் மொத்ததிற்கு 15 லட்சம் என்று பேசினேன். வா.சா.9,10 ஒரே தேதியில் ஏற்பட்ட ஆவணங்கள் என்றால் சரிதான். கிரைய ஒப்பந்தம் பத்திரம் வா.சா.9 ஆவணம் என் பைனான்ஸில் கடன் வாங்கியதற்காக செக்யூரிட்டிகாக எழுதி வாங்கினேன் என்றால் சரியல்ல. வா.சா.9,10 ஆவணங்களில் சொல்லியுள்ள சரத்துக்கள் உண்மையானது என்றால் சரிதான். வா.சா.10 ஆவணத்தில் 2 பக்கத்தில் நம்மில் 2-வது பார்ட்டி 22.04.2005 ம் தேதியன்று காரைக்குடி 2-ம் நிர் இணை சார்பதிவாளர் ஆபிசில் 1633/2005 ம் நிர் பத்திரம் மூலம் கிரையம் பெற்று சர்வ சுதந்திர பாத்தியத்துடன் அனுபவித்து வருகிற சொத்தை நம்மில் 1வது பார்ட்டியிடம் அடமானமாக வைத்துப் பெற்றுக் கொண்ட தொகை ரூ.15,00,000/- ஆகும் என்று உள்ளது என்றால் சரிதான். அந்த அடமான கடனுக்கு செக்யூரிட்டியாக வா.சா.9 கிரைய ஒப்பந்த பத்திரம் என்றால் அடமான பத்திரம் எழுதி கொடுத்த உடனேயே கிரையமாக கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி வா.சா.9 எழுதி கொடுத்தார். நான் கொடுத்த 15 லட்ச ரூபாய் அடமான கடனுக்கு ஆதரவாக தான் வா.சா.9,10 ஆவணங்கள் எழுதி கொடுத்தார் என்றால் சரியல்ல. நான்

என் வழக்கறிஞருக்கு தகவல் சொல்லி தான் பிரதிவாதிக்கு அறிவிப்பு அனுப்பினால் என்றால் சரிதான். நான் அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பு வா.சா.11-ல் இந்த அறிவிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் சம்மத ஆதரவுப்பத்திரம் மூலம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி மேற்படி தொகை ரூ.15,00,000/- மற்றும் அதற்குரிய வட்டி நம் கட்சிக்காருக்கு செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்த தவறினால் நம் கட்சிக்காருக்கு மேற்படி சொத்தை கிரையம் செய்து கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது என்றால் சரிதான், அதை என் வழக்கறிஞர் என்னிடம் காட்டவில்லை. வா.சா.9 ஆவணத்தின் படி நான் பாக்கி கிரைய தொகையை கொடுக்கவும் பத்திரம் எழுதி வாங்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்று என் வழக்கறிஞருக்கு வா.சா.11-ல் சொல்லி இருக்கிறேனா என்றால் நான் முழுதொகையையும் கொடுத்து விட்டேன் பத்திரம் எழுதி வாங்க தயாராக இருக்கிறேன் என்று வா.சா.11-ல் சொல்லவில்லை. நான் சொத்தின் மீது கடன் கொடுத்த போது அந்த சொத்தை அதற்கு முன்பு பிரதிவாதி ரெப்கோ பைனாஸில் அடமானம் வைத்திருந்து அதை மீட்பதற்காகவும் பணம் கொடுத்தேன் என்றால் சரிதான். வா.சா.9 கிரைய ஒப்பந்தம் வா.சா.10 அடமான ஆவணம் இரண்டும் கொடுத்த கடனுக்கு செக்யூரிட்டிக்காக ஏற்பட்டது என்றால் சரியல்ல. வா.சா.9 ஆவணத்திற்காகவும் வா.சா.10 ஆவணத்திற்காகவும் ஒரே தொகை மொத்தம் ரூ.15,00,000/- கொடுத்தேன் என்றால் சரிதான். வா.சா.9,10 இரண்டு ஆவணங்களும் நான் கொடுத்த ரூ.15,00,000/-

க்கு தொடர்புடைய ஆவணங்கள் என்றால் சரிதான். நான் அடமான கடன் கொடுத்ததற்கு உள்ள செக்யூரிட்டிக்காக தான் வா.சா.1 முதல் வா.சா.8 வரை உள்ள ஆவணங்கள் கொடுக்கப்பட்டது என்றால் சரியல்ல. தாவா வழக்கு பணம் வட்டியுடன் வாங்க வேண்டும் என்று தான் இன்று வரை என்னுடைய நிலை என்றால் சரியல்ல, கிரையம் எழுதி வாங்க வேண்டும் என்பது தான் சரியானது. தாவா வழக்கு சட்டப்படி செல்லுபடி ஆகக் கூடியது இல்லை என்றால் சரியல்ல. தாவா வழக்கு காலவாதியால் பாதிக்கப்பட்டது என்றால் சரியல்ல.